



வெளியிடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2020.11.26

நாணயக் கொள்கை மீளாய்வு: 2020 நவம்பர்

இலங்கை மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 நவம்பர் 25ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநிலை வைப்பு வசதி வீதத்தினையும் துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. பேரண்ட பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலித்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. இதுவரையான ஆண்டு காலப்பகுதியில் ஒட்டுமொத்த சந்தை கடன்வழங்கல் வீதங்களில் வீழ்ச்சியினை அவதானித்து, சபையானது கேள்வியினால் தூண்டப்பட்ட பணவீக்க அழுத்தங்கள் இன்மையில் குறிப்பாக உள்நாட்டு பணச் சந்தையில் நிலவுகின்ற குறிப்பிடத்தக்க மிகையான திரவத்தன்மை மட்டங்களைக் கருத்திற்கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலளிப்பதற்கு கடன்வழங்கல் வீதங்களில் தொடர்ச்சியான கீழ்நோக்கிய திருத்தமொன்றிற்கான தேவையினை வலியுறுத்தியது. பொருளாதார மீட்சியடைதலுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சபையானது சம்பளம் பெறுகின்ற பணியாளர்களுக்கென ஈடு பிணையாகக் கொண்ட வீடமைப்புக் கடன்கள் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானித்த அதேவேளை அண்மைய எதிர்காலத்தில் பொருளாதாரத்தின் தெரிவுசெய்யப்பட்ட துறைகளுக்கென கடன்வழங்கல் இலக்குகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

கொவிட்-19இன் இரண்டாம் அலை உலகளாவிய வளர்ச்சி எதிர்பார்க்கக்கூடிய ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது, ஆயினும், தடுப்புமருந்து எதிர்பார்க்கக்கூடிய எண்ணப்பாங்குகளை மேம்படுத்த உதவியுள்ளன.

பலவீனமிக்க பொருளாதாரச் செயற்பாட்டிற்கு மத்தியில் உலகம் முழுவதும் அநேகமாக அனைத்து மத்திய வங்கிகளினாலும் பின்பற்றப்படுகின்ற தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கைகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன. கொவிட்-19இன் இரண்டாம் அலை மூலம் உந்தப்பட்ட உயர்வடைகின்ற நிச்சயமற்றதன்மை அளவுசார்ந்த தளர்த்தல் உள்ளடங்கலாக மரபுரீதியற்ற கொள்கை வழிமுறைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு மத்திய வங்கிகளை இட்டுச்சென்றுள்ள அதேவேளை போதுமான இறைவசதியுடன் கூடிய அரசாங்கங்கள் அவற்றின் தொடர்புடைய பொருளாதாரங்களுக்கு மேலதிகத் தூண்டல்களை தொடர்ந்தும் வழங்குகின்றன. எவ்வாறாயினும், கொவிட்-19 தடுப்புமருந்து தொடர்பிலான அண்மைக்கால முன்னேற்றங்கள் உலகம் முழுவதும் எண்ணப்பாங்குகளை மேம்படுத்துவதற்கு உதவியுள்ளன.

கொவிட்-19இன் இரண்டாம் அலையினால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு முன்னர் இலங்கையின் பொருளாதாரம், 2020இன் மூன்றாம் காலாண்டுப்பகுதியில் வலுவாக மீட்சியடைந்தமையினைக் காணக்கூடியதாகவிருந்தது.

2020இன் மூன்றாம் காலாண்டின் பொருளாதார நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க மீட்சியொன்றினை கிடைக்கப்பெறுகின்ற பொருளாதாரக் குறிகாட்டிகள் எடுத்துக்காட்டுகின்றன. ஒத்தோபரில் கொவிட்-19இன் இரண்டாம் அலையின் தோற்றம் இவ்வுத்வேகத்தை குறிப்பிடத்தக்களவிற்கு மோசமாகப் பாதித்தது. எனினும்,

தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையினால் கட்டுப்படுத்தல் வழிமுறைகளின் பொருளாதார நடவடிக்கை மீதான தாக்கம் பாரியளவானதாகவிருக்குமென எதிர்பார்க்கப்படவில்லை என்பதுடன் இக்கட்டுப்பாடுகளில் அநேகமானவை பல பிரதேசங்களில் ஏற்கனவே தளர்த்தப்பட்டுள்ளன. அண்மையகால வளர்ச்சி எதிர்பார்க்கக்கூடிய இத்தடங்கலுக்கு மத்தியில் 2021இல் பொருளாதாரம் வலுவாக மீளெழுச்சிபெறுமென எதிர்பார்க்கப்படுவதுடன் ஏற்கனவே செயற்பாட்டிலுள்ள தூண்டுதல் வழிமுறைகள் மற்றும் அரசாங்க வரவுசெலவுத் திட்டம் 2021இல் அறிவிக்கப்பட்ட வளர்ச்சிக் கொள்கைகள் சார்பான முன்மொழிவுகளின் செயற்றிறன் வாய்ந்த நடைமுறைப்படுத்தல் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு நடுத்தர காலத்தில் அதன் வளர்ச்சி உத்வேகத்தை நிலைநிறுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சவால்விடுகின்ற உலகளாவிய அபிவிருத்திகளுக்கு மத்தியில் வெளிநாட்டுத் துறை தாக்குப்பிடிக்கத்தக்கதாகக் காணப்படுகின்றது.

வர்த்தகக் கணக்குப் பற்றாக்குறையானது, 2020 ஒத்தோபரில் தொடர்ச்சியாக ஆறாவது மாதத்திற்காகவும் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ந்தும் குறிப்பிடத்தக்களவு சுருக்கமடைந்துள்ளது என்பதனை தற்காலிகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. தொழிலாளர் பணவனுப்பல்கள், தொடர்ச்சியாக ஐந்து மாதங்களாக அதிகரித்தன. சுற்றுலாத் துறை அபிவிருத்திகளிலிருந்து தோன்றுகின்ற உலகளாவிய நோய்த்தொற்றின் சென்மதி நிலுவை விளைவுகளிலிருந்து இவ்வபிவிருத்திகள் பாரியளவு பாதுகாத்தன. செலாவணி வீதமானது வரவுசெலவுத் திட்டம் 2021இனை சமர்ப்பிப்பதற்கு முன்னர் சில ஊகத்தினால் தூண்டப்பட்ட அழுத்தத்தினை அனுபவித்த பின்னர் நிலைநிறுத்தப்பட்டது. ஆண்டுகாலப்பகுதியில் இதுவரையிலும் இலங்கை ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக 2.0 சதவீதம் கொண்ட தேய்வொன்றினைப் பதிவுசெய்தது. மொத்த அலுவல்சார் ஒதுக்குகள், 4.2 மாதங்களைக் கொண்ட இறக்குமதிக்குப் போதுமானதாக 2020 ஒத்தோபர் இறுதியில் ஐ.அ.டொலர் 5.9 பில்லியனாக மதிப்பிடப்பட்டிருந்தன. ஏற்றுமதியினை அதிகரிப்பதற்கும் வெளிநாட்டு நேரடி முதலீட்டினைக் கவருவதற்கும் அரசியல் உறுதிப்பாடு, கொள்கை ஒத்திசைவு மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் எறிவுசெய்யப்பட்ட மீட்சி என்பவற்றுடன் ஒன்றிணைந்து உள்நாட்டு உற்பத்தி பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்ற வழிமுறைகள் எதிர்வரவுள்ள காலத்தில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையினை வலிமைப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுவரையிலும் பின்பற்றப்படுகின்ற நாணய தளர்த்தல் வழிமுறைகளுக்கு பதிலிறுத்தி சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தன.

ஆண்டுகாலப்பகுதியில் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட நாணயத் தளர்த்தல் வழிமுறைகள், அநேகமான சந்தை வட்டி வீதங்களில் வீழ்ச்சி மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு பொருளாதாரத்திற்கு பரிமாற்றப்பட்டுவருகின்றன. வைப்பு மற்றும் கடன்வழங்கல் வீதங்கள் இரண்டும் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை சில வட்டி வீதங்கள் வரலாற்றிலேயே குறைவான மட்டங்களை அடைந்துள்ளன. எவ்வாறாயினும், சந்தை வட்டி வீதங்களின் குறைப்பு வேகம் கடந்த அண்மைக்காலங்களில் மெதுவடைந்துள்ளது. கொள்கை வட்டி வீதங்களினதும் நியதி ஒதுக்கு விகிதத்தினதும் வரலாற்றிலேயே குறைவான மட்டங்கள் அதேபோன்று உள்நாட்டுப் பணச் சந்தையில் குறிப்பிடத்தக்க மிகையான திரவத்தன்மை கிடைக்கப்பெறுகின்றமை என்பன உள்நாட்டு பொருளாதார நடவடிக்கை மீட்சியடைவதற்கு துணையளிப்பதில் சந்தை கடன்வழங்கல் வீதங்களை கீழ்நோக்கி சீர்படுத்துவதற்கு மேலதிக வசதியினை வழங்குகின்றன.

பணம் மற்றும் கொடுகடன் வழங்கல் தொடர்ந்தும் விரிவடைந்தன

ஆண்டுக்காலப்பகுதியில் இதுவரையிலும் மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்ட கொள்கை தளர்த்தல் வழிமுறைகள் மூலம் துணையளிக்கப்பட்டு தனியார் துறைக்கு வழங்கப்படும் கொடுகடன் 2020 ஒத்தோபரில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாகவும் அதிகரித்தது. அதேவேளை, வரவுசெலவுத் திட்டம் 2021இல் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட குறைவான வட்டி வீதங்களில் கடன் திட்டங்கள், பொருளாதாரத்தின் வளம் குறைந்த துறைகளுக்கான நேரடி நிதியங்களுக்கான முயற்சிகளை மீள வலுவூட்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், தனியார் துறைக்கான கொடுகடன் பகிர்ந்தளிப்பின் உத்வேகமானது கொவிட்-19இன் இரண்டாம் அலையினைக் கட்டுப்படுத்தும் வேகம் மற்றும் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கை மீதான அதன் தாக்கம் என்பன மீது அமையப்பெற்றுள்ளது. அதேவேளை, வங்கித்தொழில் முறைமையிலிருந்தான அரசாங்கத் துறைக்கான கொடுகடன் தொடர்ந்தும் விரிவடைந்தது. உள்நாட்டு கொடுகடனில் கணிசமான அதிகரிப்பின் விளைவு, 2020 ஒத்தோபரில் விரிந்த பண (M_{2b}) வளர்ச்சியில் துரிதமடைதலொன்றினைத் தோற்றுவித்தது.

பணவீக்கம் அண்மையகாலத்தில் மந்தமடைந்ததாகக் காணப்பட்டதுடன் நடுத்தர காலத்தில் ஒன்றுசேருகின்ற பணவீக்க அழுத்தங்கள் தேவையானபோது முனைப்புடன் நிவர்த்தி செய்யப்படும்.

தேசிய மற்றும் நகர விலைச் சுட்டெண்களின் அசைவுகள் மூலம் பிரதிபலிக்கப்படுகின்றவாறான பணவீக்கமானது மந்தமடைந்த துணையளிக்கின்ற கேள்வி அழுத்தங்களைப் பிரதிபலித்து முதன்மைப் பணவீக்கம் 4-6 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட வீச்சினுள்ளும் மையப் பணவீக்கம் குறைவாகவும் காணப்பட்டமை மூலம் 2020 ஒத்தோபரில் தளர்வடைந்தது. சில உணவுப் பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை வீழ்ச்சிகள் மூலம் அண்மிக்கின்ற கால பணவீக்கமானது குறைந்த மட்டத்தில் காணப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. தளர்த்தப்பட்ட நாணயம் மற்றும் இறைக் கொள்கைகள் மூலம் தூண்டப்பட்ட திரண்ட கேள்வியில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு, மற்றும் உலகளாவிய எரிபொருள் விலைகள் இயல்புநிலைக்குத் திரும்புதல் என்பன மூலம் அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளில் பணவீக்கம் படிப்படியாக விரைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நாட்டு உற்பத்தி நடவடிக்கையினை ஊக்குவிப்பதற்கு பின்பற்றப்பட்ட கொள்கைகளின் வழங்கல் பக்கவிளைவுகள், அவதானிக்கப்பட்ட கேள்விப்பக்க விளைவுகள் மீது சில எதிரீட்டு விளைவுகளை கொண்டிருக்கலாம். எனவே, முதன்மைப் பணவீக்கமானது நடுத்தரகாலத்தில் இலக்கிடப்பட்ட வீச்சினுள் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கொள்கை வீதங்கள் நடப்பு மட்டங்களில் பேணப்படுவதுடன் தெரிவுசெய்யப்பட்ட துறைகளுக்கான கடன்வழங்கல் இலக்குகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை ஈடு பிணையளிக்கப்பட்ட வீடமைப்புக் கடன்கள் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்கள் விதிக்கப்படும்.

மேலே எடுத்துக்காட்டப்பட்ட தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு, நாணயச் சபையானது, 2020 நவம்பர் 25 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் தற்போது நிலவுகின்ற மிகையான திரவத்தன்மை நிலைமைகள், கொள்கை வட்டி வீதங்களுக்கு ஏதேனும் சரிப்படுத்தலின்றி சந்தை கடன்வழங்கல் வீதங்களில் மேலும் குறைப்பொன்றிற்கான போதிய வசதியினை வழங்குகின்றது எனக் கருதுகின்றது. அதற்கமைய, மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே தற்போதுள்ள 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீத மட்டத்தில் பேணுவதென சபை தீர்மானித்துள்ளது. மேலும், வரவுசெலவுத் திட்டம் 2021இல் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட சலுகைக் கடன் திட்டங்களுக்கு நிறைவளித்து நாணயச் சபையானது உரிமம்பெற்ற வங்கிகளிலிருந்து சம்பளம் பெறுகின்ற ஊழியர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்படுகின்ற ஈடு பிணையளிக்கப்பட்ட வீடமைப்புக் கடன்கள் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதமொன்றினை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, உரிமம்பெற்ற வங்கிகள்

அத்தகைய கடன்களுக்கு ஆகக் குறைந்தது கடன் காலத்தின் முதல் ஐந்து வருடங்களுக்கு ஆண்டிற்கு 7 சதவீதத்தினை மாத்திரம் அறவிடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். எஞ்சியுள்ள கடன் காலத்திற்கு 1 சதவீதப் புள்ளி வரையான எல்லையொன்றுடன் சேர்த்து மாதாந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன்வழங்கல் வீதத்தில் அறிவிடப்படும். இது தொடர்பிலான பணிப்புரைகள் மிக விரைவில் உரிமம்பெற்ற வங்கிகளுக்கு வழங்கப்படும். புதிய அதேபோன்று ஏற்கனவே காணப்படுகின்ற கடன் வசதிகள் தொடர்பில் தமது கடன் பெறுநர்களுக்கு குறைந்த வட்டி வீதச் சூழலின் நலனை துரிதமாகக் கிடைக்கச் செய்வதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளை முதன்மையாகக் கொண்டு அனைத்து நிதியியல் நிறுவனங்களையும் நாணயச் சபை வலியுறுத்துகின்றது. நாணயச் சபையானது, உயர்வான வளர்ச்சி மற்றும் இலாபமீட்டும் சாத்தியம் என்பவற்றுடன் கூடிய பொருளாதாரத் துறைகளை ஊக்குவிப்பதற்கான தேவையினையும் இனங்கண்டுள்ளதுடன் இது தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கிசைவாக தெரிவுசெய்யப்பட்ட துறைகளுக்கு அண்மைய எதிர்காலத்தில் கடன் வழங்குதல் இலக்குகளை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கியானது உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் கண்காணிக்குமென்பதுடன் பொருளாதாரம் அதன் உண்மையான உயர்வளர்ச்சிப் பாதையின் சாத்தியத்திற்கு உடனடியாக திரும்புகின்ற அதேவேளை அதன் நெகிழ்ச்சிமிக்க பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் இலக்கிடப்பட்ட 4-6 சதவீத வீச்சில் பணவீக்கத்தினைப் பேணுகின்றது என்பதனை உறுதிசெய்வதற்கு மேலும் பொருத்தமான வழிமுறைகளையும் மேற்கொள்ளும்.

நாணயக் கொள்கை தீர்மானம்: கொள்கை வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு வீதங்கள் மாற்றமடையவில்லை	
துணைநில் வைப்பு வசதி வீதம்	4.50%
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	5.50%
வங்கி வீதம்	8.50%
நியதி ஒதுக்கு விகிதம்	2.00%

தகவல் குறிப்பு:

மெய்நிகர் நாணயக் கொள்கை ஊடக மாநாடு ஷும் ஊடக 2020 நவம்பர் 26 அன்று மு.ப 11.00 மணிக்கு இடம்பெறும் என்பதுடன் யூடியூப் மற்றும் முகநூல் மீது நேரலைக் காணொளியாக இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2021 சனவரி 21 நாளன்று வெளியிடப்படும்.

தரவு இணைப்புகள்:

அட்டவணை 01: பணவீக்கம்

மாதம்		மாச் 20	ஏப் 20	மே 20	யூன் 20	யூலை 20	ஓகத் 20	செத் 20	ஒத் 20
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு மாற்றம்) %	கொடுவிக(2013=100)	5.4	5.2	4.0	3.9	4.2	4.1	4.0	4.0
	தேடுவிக(2013=100)	7.0	5.9	5.2	6.3	6.1	6.2	6.4	5.5
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு மாற்றம்) %	கொடுவிக(2013=100)	2.9	3.1	2.9	3.1	3.2	3.2	2.9	3.0
	தேடுவிக(2013=100)	3.2	3.2	3.7	4.4	4.5	4.6	4.8	4.5

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: நாணயத் துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)					ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்				
	யூன் 20	யூலை 20	ஓக 20	செத் 20	ஒத் 20	யூன் 20	யூலை 20	ஓக 20	செத் 20	ஒத் 20
ஒதுக்குப் பணம்	869	879	880	891	928	-0.6	-1.1	-3.7	-2.5	2.2
விரிந்த பணம் (M _{2b})	8,365	8,507	8,692	8,870	9,017	14.0	15.7	17.5	19.2	20.9
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	24	-2	32	-66	-247	-78.1	-101.6	-71.6	-151.9	-313.7
தேறிய உள்ளநாட்டுச் சொத்துக்கள்	8,341	8,509	8,660	8,936	9,264	15.4	17.5	18.9	22.1	26.2
அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன்	3,562	3,734	3,781	3,980	4,261	33.5	38.1	37.4	45.7	56.2
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்	951	983	1,023	1,018	1,003	30.3	34.7	37.0	34.8	27.1
தனியார் துறைக்கான கொடுகடன்	5,834	5,830	5,909	5,996	6,055	4.3	4.2	5.2	5.8	6.4
விரிந்த பணம் (M ₄)	10,262	10,432	10,638	10,860	11,049	13.4	14.9	16.5	17.9	19.5

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 03: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	மே 20 முடிவில்	யூன் 20 முடிவில்	யூலை 20 முடிவில்	ஓகத் 20 முடிவில்	செத் 20 முடிவில்	ஓத் 20 முடிவில்	2020 நவெ 25இல் உள்ளவாறு
மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள்							
துணைநில் வைப்பு வசதி வீதம்	5.50	5.50	4.50	4.50	4.50	4.50	4.50
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	6.50	6.50	5.50	5.50	5.50	5.50	5.50
நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம்	5.84	5.52	4.53	4.53	4.53	4.53	4.55
திறைசேரி உண்டியல் விளைவுகள் (முதலாந்தரசு சந்தை)							
91-நாள்	6.69	5.50	4.59	4.56	4.51	4.57	4.64
182-நாள்	6.82	5.53	4.68	4.68	4.64	4.69	4.76
364-நாள்	6.93	5.66	4.86	4.89	4.89	4.96	5.00
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	9.16	8.48	7.47	6.66	6.19	5.85	5.95 (அ)
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	12.96	12.64	12.29	11.84	11.21	10.82	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	11.68	11.18	9.85	9.12	8.82	8.73	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	7.57	7.38	7.16	6.74	6.44	6.23	6.01
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	9.26	9.00	8.69	8.26	7.90	7.59	7.37
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	7.83	7.20	5.78	5.49	5.31	5.10	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	7.96	7.37	5.96	5.66	5.46	5.25	-

(அ) 2020 நவெம்பர் 20இல் முடிவடையும் வாரத்திலானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி